

நாடாளுமன்றத் தேர்தல்-----2019

பாமா

தற்போதைய மக்களவையின் எம்.பி.க்கள் 521 பேரில் 83% பேர் கோடீஸ்வரர்கள், 33% பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தன்னார்வ அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ல் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 543 உறுப்பினர்களில் 521 பேரின் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. சாமானிய மக்கள் தேர்தல்களில் போட்டியிட முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இப்போதைய மக்களவைத் தேர்தல், ஜனநாயகத்தை நம்புவோர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்று பெயரளவில் சொல்லிக்கொண்டாலும் சமீப காலங்களில் மதத்தின் பெயரால் விளிம்பு நிலை , சிறுபான்மை மக்கள் பசுபாதுகாப்பு என்ற போர்வையில் அடித்துக் கொல்லப்படுவது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. பலவகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட நமது நாட்டில் , 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று முழங்கிக் கொண்டே இந்நாட்டின் குடிமகன் குடிமகன் எந்த உணவு உண்ண வேண்டும் , எந்த மொழி பேச வேண்டும் , எந்த ஆடை உடுத்த வேண்டும் எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் என்று ஒற்றை அடையாளத்தை வன்முறையாகத் திணிக்கும் இந்த ஆட்சியில் ஜனநாயகம் சிதைக்கப்படுவதைக் கண்டு கலக்கமாகத்தான் இருக்கிறது. இந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், எழுதுபவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். ஓரங்கட்டப்படுகிறார்கள்.

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்புகளினாலும் கடன் சுமைகளாலும் கொத்துக் கொத்தாய் செத்துக்

Type equation here.

கொண்டிருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலவிதத் தடைகளுக்கிடையே படித்துவரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தங்களது கனவுகள் கருகிப் போன நிலையில் விரக்தியின் விளிம்புக்கு விரட்டப்பட்ட அவர்கள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய அவலங்களை அநீதிகளைப் பற்றி எழுதினாலோ இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தாலோ போராடினாலோ தேசத் துரோகிகள் என முத்திரையிட்டு அவர்களை ஒடுக்கிவிடுகிறது இந்த அரசு .

பெண்களுக்கு சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. முன்னெப்போதுமில்லாதபடி இப்போது பெண்கள், குறிப்பாக சிறுமிகள் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாக்கப்பட்டு வதைப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நெஞ்சம் பதைபதைக்க பாதுகாப்பற்ற நிலையில் விளிம்புநிலை மக்களும் பெண்களும் சிறுமிகளும் அச்சத்தில் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டில் ஒரு பசுவிற்குக் கிடைக்கும் பாதுகாப்பு ஒரு மனிதனுக்குக் கிடைப்பதில்லை.

விடுதலைப்படுத்த வேண்டிய கல்வி இன்று வியாபாரமாக்கப்பட்டு பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் இடங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக நீதிக்காக குரல் எழுப்பும் மாணாக்கர்கள் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மொழியின் பெயரால் நிறத்தின் பெயரால் அழிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கை சின்னாபின்னமாக்கப் படுகிறது. பொருளாதார பலமின்றி தட்டுத்தடுமாறி உயர்கல்வியில் காலெடுத்து வைக்கும் தலித்துகளை மனரீதியாகத் துன்புறுத்தி திட்டமிட்டே அவர்களது உணர்வுகளைக் கொன்று அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கும் பலசக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சாதிரீ தியான கட்சிகள் , சாதிரீ தியான தலைவர்கள், சாதிரீ தியான சங்கங்கள், மக்களிடையே சாதி உணர்வைத் தூண்டிவிட்டு வாக்குகளைக் கைப்பற்ற முனைப்பாகச் செயல்படுவதைக் காணமுடிகிறது. இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் கோடிக்கணக்கான பணம், நகைகள், மதுவகைகள், இலவசப் பரிசுப் பொருட்கள் சொல்லுவது என்ன? எந்த

எல்லைக்கும் சென்று வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறித்தனத்தின் உச்சகட்டத்தை உணர்த்துகிறது. ஊடகங்களில் உரைக்கப்படும் பொய்களும் பித்தலாட்டங்களும் மக்களை மயக்கி அவர்களைச் சிந்திக்கவிடாமல் மழுங்கடிப்பதும் கலங்கடிப்பதும் இடைவிடாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற பொதுத்துறைகளை தங்களது அரசியல் அதிகாரத்தால் வளைத்து அவற்றை நியாயமாகச் செயல்பட முட்டுக்கடை போடுகிறார்கள்.

தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்று சொல்லிக் கொண்டாலும் மக்கள் இதனை விழாவாகக் காணமுடியவில்லை. எல்லோருக்குள்ளும் ஒருவிதப் பதற்றமே நிலவுகிறது. இந்த நாடு என்னாகுமோ ஏதாகுமோ என்ற கிலி பெரும்பான்மை மக்களிடம் காணப்படுகிறது. ஆட்சியில் அமர்ந்து கொண்டு தினமொரு திட்டத்தைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கோமாளிகளா..... நாம் ஏமாளிகளா..... இல்லை நம்மை கோமாளிகளாக்கி அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்களா சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.

இப்படிப்பட்ட நிலையில் மக்கள் நினைத்தால் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். இந்த அச்சமும் பதற்றமும் நீங்கிட, கலக்கமும் மயக்கமும் அகன்றிட நம் கையிலுள்ள நல்லதொரு ஆயுதம் நமது வாக்குரிமை. நடந்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட நமது வாக்கினைச் சரியான நபர்களுக்கு அளித்து சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்தால் இந்நாட்டினைக் காப்பாற்ற முடியும். மூடநம்பிக்கைக்களுக்கும், சடங்குசம்பிரதாயங்களுக்கும் சாவுமணியடிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அச்சமின்றி நமது வாக்குகளைத் தவறாது சரியான நபர்களுக்கு அளித்து உண்மையான ஜனநாயகத்திற்கு உரம் சேர்க்க வேண்டும். பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்து எல்லா மக்களின் உணர்வுகளை உரிமைகளை மதிக்கத் தெரிந்த ஆட்சியாளர்களை இனங்கண்டு நமது வாக்கினைச் செலுத்த வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ளபடி அனைவருக்கும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கிடைத்திட நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.